

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

கந்தக்கெட்டிய பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் கந்தக்கெட்டிய பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையில் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு

அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிதி நிலைமைக் கூற்றில் கட்டிடங்களின் மொத்தப் பெறுமதி ரூபா 824,321 அதிகரித்துக் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	குழு அறிக்கையில் கட்டிடங்களின் பெறுமதி அதிகரித்துக் குறிப்பிடப்பட்டிருந்ததுடன் அதனை சரி செய்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.	கணக்குகள் சரி செய்யப்படல் வேண்டும்.
(ஆ) சபையின் வங்கி நடைமுறைக் கணக்கிற்கு 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் கிடைக்கப் பெற்ற ரூபா 71,536 ஆன வைப்புக்களை இனங்கண்டு கணக்கீடு செய்யப்பட்டிருக்க வில்லை.	ஓய்வு பெற்ற உத்தியோகத்தரிடம் இருந்து அரசாங்கத்திற்கு அறவிட வேண்டிய இடர் கடன் மீதி ரூபா 63,840 ஆகும். மிகுதி ரூபா 7,696	மேற்படி

தொகையினை
இனங்கண்டு
எதிர்காலத்தில் சரி
செய்வதற்கு நடவடிக்கை
எடுக்கப்படும்.

(இ) மீளாய்வாண்டின் போது பிரதேச 2025 ஆம் ஆண்டின் நிதி மேற்படி
அபிவிருத்தி உதவி செயற்திட்டத்தின் நிலைமைக் கூற்றில்
(LDSP) நிதியத்தில் இருந்து வேலைகள் உள்ளடக்குவதற்கு
பூர்த்தி செய்யப்பட்ட 02 வேலைகளின் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூபா 28,284,719 ஆன பெறுமதி
மூலதனமாக்கப்பட்டிருக்கவில்லை.

(ஈ) மீளாய்வாண்டின் காகிதாதிகள் பரீட்சித்து சரி செய்வதற்கு மேற்படி
செலவினம் ரூபா 166,497 குறைத்தும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நீர்த் துணைப்பாகங்களின் செலவினம்
ரூபா 178,400 அதிகரித்தும் கணக்கீடு
செய்யப்பட்டிருந்தது.

1.7 இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை
சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

சட்டங்கள் விதிகள், பிரமாணங்களுடான தொடர்பு	இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணம் 134(3)	05 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதல் உள்ளகக் கணக்காய்வு அறிக்கை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்க வில்லை.	உள்ளகக் கணக்காய்வு அறிக்கை கூடிய விரைவில் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் அறிக்கை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 6,308,822 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 538,310 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

சபை செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

2024					2023				
வருமானம் அன மூலம்	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	
	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000
i. ஆதன வரியும் வரியும்	5,413,740	5,681,270	4,671,925	1,009,345	3,013,740	2,595,023	2,532,520	62,503	
ii. வாடகை	9,307,000	4,000,995	5,651,445	(1,650,450)	5,670,000	265,217	4,096,658	-	
iii. அனுமதிப் பத்திரக் கட்டணம்	1,171,100	716,170	720,670	(4,500)	614,600	633,229	633,229	-	
iv. ஏனைய வருமானம்	7,001,000	5,648,965	5,701,899	(52,934)	12,726,780	4,755,983	4,755,983	-	
மொத்தம்	22,892,840	16,047,400	16,745,939	(698,539)	22,025,120	8,249,452	12,018,390	62,503	

2.2.2 நீதிமன்றத் தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மாகாண செயலாளரிடம் இருந்தும், ஏனைய அதிகாரத் தரப்பினரிடம் இருந்தும் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு கிடைக்க வேண்டியிருந்த நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா 7,094,486 மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா 1,911,131 பெற்றுக் கொள்ளப்பட்டிருக்க வில்லை.	2024.12.31 வரையும் இந்த அலுவலகத்திற்கு கிடைக்க வேண்டிய நீதிமன்றத் தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணங்களின் பட்டோலைகளை பெற்றுக் கொள்வதற்கு தேவையான ஆவணங்கள் உள்ளூராட்சித் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.	நிலுவை நீதிமன்றத் தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணத்தை பெற்றுக் கொள்ளல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) சபை அதிகாரப் பிரதேசத்தில் பொருத்தப்பட்டுள்ள வீதி விளக்குகள் தொடர்பாக மீளாய்வாண்டின் போது மேற்கொள்ளப்பட்ட மெய்மையாய்வின் பிரகாரம் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள 148 இடங்கள் இனங்காணப்பட்டதுடன் அதில் 45 சதவீதம் அளவான அதாவது 67 வீதி விளக்குகள் ஒரு ஆண்டிற்கு மேற்பட்ட காலம் முதல் செயலிழந்த நிலையில் காணப்பட்டது.	செயலிழந்த நிலையில் காணப்படுகின்ற 67 வீதி விளக்குகளுக்காக புதிய மின்குமிழ்களை இடுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.	தேவைகளை இனங்கண்டு வீதி விளக்குகள் பொருத்தப்படல் வேண்டும்.
(ஆ) 2023 ஆம் ஆண்டின் போது பிரதேச அபிவிருத்தி உதவி செயற்திட்டம் (LDSP) இன் கீழ் ரூபா 233,000 செலவில் 233 மின்குமிழ்கள் கொள்வனவு செய்யப்பட்டு பிரதேசத்தின் வீதி விளக்குகளுக்கு பொருத்தப்பட்டிருந்தது. பொருத்தப்பட்டிருந்த மின்குமிழ்களில் 152 செயலிழந்த நிலையில் காணப்பட்டமை, கொள்வனவு செய்யப்பட்ட மின்குமிழ்களின் தரத்தன்மை மற்றும் களஞ்சியத்தில் இருந்து விநியோகிக்கப்பட்ட மின்குமிழ்கள் உரிய பிரகாரம் பொருத்துதல் தொடர்பாக பிரச்சினைகள் காணப்பட்டது.	களஞ்சியத்தில் காணப்படுகின்ற போதே மின்குமிழ்களின் உத்தரவாத காலம் முடிவடைந்திருந்தமையால் மீண்டும் மின்குமிழ்களை இடுவதற்குரிய நிலைமை காணப்படவில்லை.	தேவையின் பிரகாரம் உத்தரவாதக் காலத்துடன் நியமத்தை உடைய மின்குமிழ்களை கொள்வனவு செய்து பொருத்துதல் வேண்டும்.
(இ) சபையினால் 2023 பெப்ரவரி 08 ஆந் திகதி முதல் 2028 பெப்ரவரி 07 ஆம் திகதியில் முதிர்வடைகின்ற 05 வருடங்களுக்கான ரூபா 3,330,255 நிலையான வைப்பு ஒன்று 25.5 சதவீத வட்டி வீதத்தின் கீழ் கந்தகட்டிய பிரதேசத்தில் அரசு வங்கி கிளை ஒன்றில் வைப்புச் செய்யப்பட்டிருந்ததுடன் 2023 ஏப்ரல் 18 ஆந் திகதி மேற்கூறப்பட்ட நிலையான வைப்பு மீளப் பெறப்பட்டு அத்திகதியிலே மீண்டும் 17 சதவீத வட்டி விகிதத்தின் கீழ் அந்த தொகை புதிய நிலையான வைப்பாக அந்த வங்கிக் கிளையில் வைப்புச் செய்யப்பட்டிருந்தது. இந்த முறையில் நிலையான வைப்பு	2023 ஏப்ரல் 10 ஆந் திகதி 13/1 என்ற தீர்மானத்தின் பிரகாரம் 25.5 சதவீத வட்டி காணப்பட்ட நிலையான வைப்பு புதுப்பிக்கப்பட்டு வட்டி விகிதம் 17 சதவீதம் வரை குறைவடைந்திருந்தது. சபையின் நடவடிக்கைகளை கொண்டு செல்வதற்கு நிதியத்தின் மீதி போதியளவில் காணப்படாமையின் காரணமாக அத்தியாவசிய நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நிலையான வைப்புக்	சபை நிதியத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டம் தொடர்பாக பரிசோதனைகள் அந்த தீர்மானத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

மாற்றப்பட்டு மீண்டும் குறைந்த வட்டி கணக்கில் மாதாந்த வட்டி வீதத்தின் கீழ் புதிய நிலையான வைப்பு நடைமுறைக் கணக்கிற்கு ஆரம்பித்ததன் காரணமாக 05 வருட அனுப்புவதற்கு தீர்மானம் காலத்திற்காக கிடைக்க வேண்டிய ரூபா எடுக்கப்பட்டிருந்தது. 1,415,360 வட்டி வருமானம் சபைக்கு இழக்கப்பட்டிருந்தது.

3.2 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
2020 ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையான காலத்திற்குரிய ஊழியர் சேமலாப நிதியம் குறித்துரைத்த திகதியில் செலுத்தாமையின் காரணமாக மிகைக் கட்டணமாக ரூபா 87,784 செலுத்த வேண்டியிருந்தது.	மிகைக் கட்டணம் ரூபா 87,784 செலுத்துவதற்கு ஏற்பட்டமை தொடர்பாக உள்ளூராட்சித் திணைக்களத்தால் விசாரணைகள் ஆரம்பிப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.	பொறுப்பு வாய்ந்த தரப்பினரிடம் இருந்து மிகைக் கட்டணம் அறிவிடப்படல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 பாதிட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டிற்காக பிரதேச சபை தயாரித்திருந்த பாதிட்டின் பிரகாரம் மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம் மற்றும் செலவினம், ஆண்டின் உள்ளடக்கியான வருமானம் மற்றும் செலவினத்துடன் ஒப்பீடு செய்த போது 05 வருமான விடயங்களில் 41 சதவீதம் முதல் 86 சதவீதம் வரையும், 06 செலவின விடயங்களில் 23 சதவீதம் முதல் 722 சதவீதம் வரையிலான முரண்களும் காணப்பட்டது. அதன் பிரகாரம் பாதிட்டு ஆக்கபூர்வமான கட்டுப்பாட்டுக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.	வருமானத்தை சேகரிக்கும் போது சில வருமானத் தலைப்புக்கள் தவற விடப்பட்டமையால் தவறுதலாக மாற்றப்பட்டிருந்தமையும், அத்தியாவசிய விடயங்களுக்கான செலவினத் தலைப்புக்கள் மாற்றி கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டமையாலும் ஏற்பட்டிருந்ததுடன் இவ்வாறான குறைபாடுகளை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	முரண்களை குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4.2 சுற்றாடல் பிரச்சனைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
கந்தகெட்டிய பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் வருடாந்தம் சேகரிக்கப்படுகின்ற 25 தொன்னுக்கு	முறையான கழிவுப் பொருளை அகற்றுவதற்கு பொருத்தமான காணி	கழிவுகளை முறையான பிரகாரம் அகற்றுதல் வேண்டும்.

அண்ணளவான உக்குகின்ற மற்றும்
உக்காத கழிவுப் பொருட்கள்
தனித்தனியாகப் பிரிக்கப்படாமல்
பூத்தங்கோட்டே பிரதேசத்தில்
அமைந்துள் மகாவலி வன ஒதுக்கப்
பிரதேசத்தில் தற்போது 05
வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதல்
முறையற்ற வகையில் குழிகள் வெட்டி
போடப்பட்டிருந்தது. அவ்வாறே சேர்கின்ற
பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள்
உணவிற்காக வருகின்ற
ஒதுக்கப்பிரதேசத்தில் வாழ்கின்ற வன
விலங்குகளின் உயிருக்கும் ஆபத்து
ஏற்பட்டிருந்தது.

ஒன்று காணப்படாமையின்
காரணமாக பிரச்சனைகள்
ஏற்பட்டிருந்தது. இது
தொடர்பாக பிரதேச
இணைப்பு குழுக்
கூட்டத்திற்கு
முன்மொழிவுகள்
சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.